

Le 1^{er} Ramadan

1 رَمَضَانَ

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ
مَنْ صَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا
غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ
مُتَّفَقٌ عَلَيْهِ

Selon Abou Hourayra رَضِيَ اللَّهُ عَنْهُ, le Prophète ﷺ a dit :

Quiconque jeûne le mois de Ramadan avec foi
et soumission verra ses fautes antérieures effacées

Unanimement reconnu authentique



Le 2^e Ramadan

2 رَمَضَانَ

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ ﷺ
مَا مِنْ عَبْدٍ يَصُومُ يَوْمًا فِي سَبِيلِ اللَّهِ إِلَّا بَاعَدَ اللَّهُ
بِذَلِكَ الْيَوْمِ وَجْهَهُ عَنِ النَّارِ سَبْعِينَ خَرِيفًا
مُتَّفَقٌ عَلَيْهِ

Selon Abou Sa'ïd Al Khoudri رَضِيَ اللَّهُ عَنْهُ le Prophète ﷺ a dit :

Chaque fois que quelqu'un jeûne un jour par amour de Dieu
Dieu éloigne grâce à ce jour son visage du feu de l'Enfer
d'une distance égale à ce qu'on parcourt en soixante dix ans

Unanimement reconnu authentique



Le 3^e Ramadan

3 رَمَضَانَ

عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ
إِنَّ فِي الْجَنَّةِ بَابًا يُقَالُ لَهُ : الرِّيَّانُ ، يَدْخُلُ مِنْهُ الصَّائِمُونَ يَوْمَ الْقِيَامَةِ
لَا يَدْخُلُ مِنْهُ أَحَدٌ غَيْرُهُمْ ، يُقَالُ : أَيْنَ الصَّائِمُونَ ؟ فَيَقُومُونَ
لَا يَدْخُلُ مِنْهُ أَحَدٌ غَيْرُهُمْ ، فَإِذَا دَخَلُوا أُغْلِقَ فَلَمْ يَدْخُلْ مِنْهُ أَحَدٌ
مُتَّفَقٌ عَلَيْهِ

Selon Sahl Ibn Sa'd رَضِيَ اللَّهُ عَنْهُ le Prophète ﷺ a dit :

L'une des portes du Paradis s'appelle «Rayyên». C'est par elle qu'entrent les jeûneurs
le jour de la résurrection. Nul autre qu'eux ne passe par cette porte. On dira alors :

«Où sont les jeûneurs?», et les jeûneurs se lèveront. Aucun autre qu'eux n'entre
par cette porte. Quand tous les jeûneurs seront passés par cette porte, on la ferme

pour que personne ne l'emprunte après eux

Unanimement reconnu authentique



Le 4^e Ramadan

4 رَمَضَانَ

عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ ﷺ
مَنْ لَا يَرْحَمُ النَّاسَ لَا يَرْحَمَهُ اللَّهُ
مُتَّفَقٌ عَلَيْهِ

Selon Jarîr Ibn 'Abdillêh رَضِيَ اللَّهُ عَنْهُ le Prophète ﷺ a dit :

Celui qui n'est pas clément avec les autres

Dieu ne sera pas Clément avec lui

Unanimement reconnu authentique



عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ
 آيَةُ الْمُنَافِقِ ثَلَاثٌ : إِذَا حَدَّثَ كَذَبَ ، وَإِذَا وَعَدَ أَخْلَفَ
 وَإِذَا أُؤْتِمِنَ خَانَ
 مُتَّفَقٌ عَلَيْهِ

Selon Abou Hourayra رَضِيَ اللَّهُ عَنْهُ , le Prophète ﷺ a dit :

On reconnaît l'hypocrite à ces trois caractéristiques :

Quand il parle il ment, quand il promet il ne teint pas
 sa promesse et quand on lui confie un dépôt il le trahit.

Unanimement reconnu authentique



عن ابن عمر رضي عنهما أن رسول الله ﷺ قال
 الْمُسْلِمُ أَخُو الْمُسْلِمِ ، لَا يَظْلِمُهُ ، وَلَا يُسْلِمُهُ . مَنْ كَانَ فِي حَاجَةِ أَخِيهِ
 كَانَ اللَّهُ فِي حَاجَتِهِ ، وَمَنْ فَرَّجَ عَنْ مُسْلِمٍ كُرْبَةً فَرَّجَ اللَّهُ عَنْهُ بِهَا
 كُرْبَةً مِنْ كُرْبِ يَوْمِ الْقِيَامَةِ ، وَمَنْ سَتَرَ مُسْلِمًا سَتَرَهُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ
 مُتَّفَقٌ عَلَيْهِ

Selon Ibn 'Omar qu'Allah les agréa le Messager de Dieu ﷺ a dit :

Le Musulman est le frère du Musulman. Il ne lui fait pas d'injustice
 et ne le trahit jamais. Celui qui aide son frère, Allah l'aide. Celui qui
 soulage un Musulman d'une situation difficile, Allah le soulagera d'une
 le jour de la résurrection. Celui qui couvre les défauts d'un
 Musulman, Allah lui recouvre les siens le jour de la résurrection

Unanimement reconnu authentique



عن أبي هريرة رضي الله عنه أن رسول الله ﷺ قال
 مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ ، فَلْيُكْرِمْ صَيفَهُ
 وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ ، فَلْيَصِلْ رَحِمَهُ
 وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلْيَقُلْ خَيْرًا أَوْ لِيَصْمُتْ
 مُتَّفَقٌ عَلَيْهِ

Selon Abou Hourayra رَضِيَ اللَّهُ عَنْهُ le Prophète ﷺ a dit :

Celui qui croit en Allah et au Jour dernier, qu'il reçoive
 généreusement son hôte. Celui qui croit en Allah et au Jour dernier,
 qu'il entretienne ses liens de parenté. Celui qui croit en Allah
 et au Jour dernier, qu'il dise une bonne chose ou qu'il se taise.

Unanimement reconnu authentique



عن أنس رضي الله عنه قال : قَالَ رَسُولُ اللَّهِ ﷺ :
 مَا أَكْرَمَ شَابٌّ شَيْخًا لِسِنِّهِ
 إِلَّا قَيَّضَ اللَّهُ لَهُ مَنْ يُكْرِمُهُ عِنْدَ سِنِّهِ
 رواه الترمذي

Selon Anas رَضِيَ اللَّهُ عَنْهُ le Messager de Dieu ﷺ a dit :

Toutes les fois qu'un jeune honore un vieillard
 pour son âge, Allah lui suscitera plus tard
 quelqu'un pour l'honorer dans sa vieillesse.

Rapporté par Attirmidhî



قَالَ رَسُولُ اللَّهِ ﷺ

لَا تَزُولُ قَدَمًا عَبْدًا يَوْمَ الْقِيَامَةِ حَتَّى يُسْأَلَ عَنْ عَمَلِهِ فِيهِمْ أَفْنَاهُ ؟
وَعَنْ عَمَلِهِ فِيهِمْ فَعَلَّ فِيهِ ؟ وَعَنْ مَالِهِ مِنْ أَيْنَ اكْتَسَبَهُ ؟
وَعَنْ جَسَدِهِ فِيهِمْ أَبْلَاهُ ؟

رواه الترمذي

Le Prophète ﷺ a dit :

Les pieds d'un homme ne franchiront le seuil du Paradis ou de l'Enfer avant qu'on ne l'interroge sur sa vie à quoi il l'a consacrée, sur sa science quel usage il en a fait, sur ses biens d'où il les a acquis et où il les a dépensés et sur son corps en quoi il l'a usé.

Rapporté par Attrimidhi

عَنْ أَبِي سَعِيدٍ وَأَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ
مَا يُصِيبُ الْمُسْلِمَ مِنْ نَصَبٍ، وَلَا وَصَبٍ
وَلَا هَمٍّ، وَلَا حَزَنٍ، وَلَا أَدَى، وَلَا غَمٍّ، حَتَّى الشُّوْكَةُ
يُشَاكُهَا إِلَّا كَفَّرَ اللَّهُ بِهَا مِنْ خَطَايَاهُ
مُتَّفَقٌ عَلَيْهِ

Selon Aboû Sa'id et Aboû Hourayra qu'Allah les agrée, le Prophète ﷺ a dit :

Il n'est pas une fatigue ou une maladie, ou un souci, ou une peine, ou un mal, ou une angoisse qui touche le Musulman, jusqu'à l'épine qui le pique, sans qu'Allah ne lui efface par cela une partie de ses péchés.

Unaniment reconnu authentique

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ
مَا نَقَصَتْ صَدَقَةٌ مِنْ مَالٍ وَمَا زَادَ اللَّهُ عَبْدًا
بِعَفْوٍ إِلَّا عِزًّا، وَمَا تَوَاضَعَ أَحَدٌ لِلَّهِ إِلَّا رَفَعَهُ اللَّهُ
رَوَاهُ مُسْلِمٌ

Selon Aboû Hourayra رَضِيَ اللَّهُ عَنْهُ le Prophète ﷺ a dit :

L'aumône n'a jamais rien diminué d'une richesse. Quand l'homme pardonne, Allah ne lui ajoute par cela que considération et puissance. Chaque fois que quelqu'un se montre modeste par amour d'Allah, Allah ne fait que l'élever davantage.

Rapporté par Mouslim

عَنْ أَبِي ذَرٍّ وَمُعَاذِ بْنِ جَبَلٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ
اتَّقِ اللَّهَ حَيْثُمَا كُنْتَ وَأَتَّبِعِ السَّبِيَّةَ الْحَسَنَةَ تَمَحُّبًا
وَخَالِقِ النَّاسَ بِخُلُقٍ حَسَنٍ
رَوَاهُ التِّرْمِذِيُّ

Selon Aboû Dharr et Mou'adh Ibn Jabal qu'Allah les agrée, le Prophète ﷺ a dit :

Crains Allah où que tu te sois
Fais suivre la mauvaise action par la bonne, elle l'effacera.
Et comporte-toi bien avec les gens.

Rapporté par Attirmidhi

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ
 كُلُّ سَلَامَةٍ مِنَ النَّاسِ عَلَيْهِ صَدَقَةٌ كُلَّ يَوْمٍ تَطْلُعُ فِيهِ الشَّمْسُ، تَعْدِلُ بَيْنَ الْأَثْنَيْنِ صَدَقَةٌ
 وَ تُعِينُ الرَّجُلَ فِي دَابَّتِهِ فَتَحْمِلُهُ عَلَيْهَا أَوْ تَرْفَعُ لَهُ عَلَيْهَا مَتَاعَهُ صَدَقَةٌ، وَ الْكَلِمَةُ الطَّيِّبَةُ
 صَدَقَةٌ، وَ بِكُلِّ خَطْوَةٍ تَمْشِيهَا إِلَى الصَّلَاةِ صَدَقَةٌ، وَ تُمِيطُ الْأَذَى عَنِ الطَّرِيقِ صَدَقَةٌ
مُتَّفَقٌ عَلَيْهِ

Selon Abou Hourayra رَضِيَ اللَّهُ عَنْهُ le Prophète ﷺ a dit :

Chacun, pour chacune de ses articulations, doit verser une aumône
 chaque jour que le soleil se lève. Tu pratiques l'équité entre deux
 personnes est une aumône. Tu aides quelqu'un à s'installer sur sa
 monture ou à la charger, est une aumône. La bonne parole est une aumône.
 Pour chaque pas que tu fais en allant à la mosquée tu as une aumône.
 Tu retires de la voie publique ce qui est nuisible est une aumône.

Unanimement reconnu authentique

قال رسول الله ﷺ
 بَيْنَمَا رَجُلٌ يَمْشِي بِطَرِيقٍ وَجَدَ غُصْنَ شَوْكٍ
 عَلَى الطَّرِيقِ فَأَخْرَجَهُ فَشَكَرَ اللَّهُ لَهُ ، فَغَفَرَ لَهُ
رواه مسلم

Le Prophète ﷺ a dit :

Sur sa route, un homme passa par une branche
 épineuse, il l'enleva. Alors, Allah le récompensa
 et lui pardonna ses péchés.

Rapporté par Mouslim

عن أبي هريرة رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ
مَا مِنْ يَوْمٍ يُصْبِحُ الْعِبَادُ فِيهِ إِلَّا مَلَكَانِ يَنْزِلَانِ
فَيَقُولُ أَحَدُهُمَا : اللَّهُمَّ أَغِمْ مُنْفِقًا خَلْفًا
وَ يَقُولُ الْآخَرُ : اللَّهُمَّ أَغِمْ مُمْسِكًا تَلْفًا
مُتَّفَقٌ عَلَيْهِ

Selon Abou Hourayra رَضِيَ اللَّهُ عَنْهُ le Prophète ﷺ a dit :

Il ne se lève pas un seul jour sur l'humanité sans que deux Anges
 ne descendent du ciel. L'un d'eux dit : Ô Allah ! Accorde
 compensation à la personne qui dépense. Et l'autre
 dit : Ô Allah ! Accorde ruine à la personne avare.

Unanimement reconnu authentique

عن مُعَاذِ بْنِ جَبَلٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ
 قَالَ اللَّهُ تَعَالَى : وَجَبْتُ مَحَبَّتِي لِلْمُتَحَابِّينَ فِيَّ
 وَ الْمُتَجَالِسِينَ فِيَّ ، وَ الْمُتَزَاوِرِينَ فِيَّ ، وَ الْمُتَبَاذِلِينَ فِيَّ
رواه مالك في الموطأ

Mou'adh Ibn jabal رَضِيَ اللَّهُ عَنْهُ a dit : J'ai entendu le Prophète ﷺ dire :

Allah exalté soit-Il a dit : Mon amour est acquis de droit
 à ceux qui s'aiment en Moi, qui se réunissent pour Moi,
 se rendent visite pour Moi et s'entraident pour Moi.

Rapporté par Mèlik

Le 17 Ramadan

17 رَمَضَانَ

عَنْ عَلِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ
مَا مِنْ مُسْلِمٍ يَعُودُ مُسْلِمًا عُذْوَةَ إِلَّا صَلَّى عَلَيْهِ سَبْعُونَ أَلْفَ مَلَكٍ
حَتَّى يُهْمِسِي ، وَإِنْ عَادَهُ عَشِيَّةً إِلَّا صَلَّى عَلَيْهِ سَبْعُونَ أَلْفَ مَلَكٍ
حَتَّى يُصْبِحَ ، وَكَانَ لَهُ خَرِيفٌ فِي الْجَنَّةِ
رواه الترمذي

Ali رَضِيَ اللَّهُ عَنْهُ rapporte : J'ai entendu le Prophète ﷺ dire :
Chaque fois qu'un Musulman rend visite à un Musulman malade
le matin, soixante dix mille Anges prient pour lui jusqu'au soir.
Et chaque fois qu'il lui rend visite l'après-midi, soixante-dix
mille Anges prient pour lui jusqu'au soir et il a des fruits
à récolter au Paradis.

Rapporté par Attrimidhi

Le 19 Ramadan

19 رَمَضَانَ

عَنْ أَبِي الدَّرْدَاءِ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ
دَعْوَةُ الْمَرْءِ الْمُسْلِمِ لِأَخِيهِ بِظَهْرِ الْغَيْبِ مُسْتَجَابَةٌ
عِنْدَ رَأْسِهِ مَلَكَ مُوَكَّلٌ كُلَّمَا دَعَا لِأَخِيهِ بِخَيْرٍ قَالَ
الْمَلَكُ الْمُوَكَّلُ بِهِ : آمِينَ ، وَ لَكَ بِمِثْلِ
رواه مسلم

Selon Abouddardé رَضِيَ اللَّهُ عَنْهُ le Prophète ﷺ a dit :
L'invocation que fait le Musulman en faveur de son frère en son
absence est exaucée. Se tient à sa tête un ange en charge
de dire à chaque bonne invocation qu'il fait
pour son frère : Amine, et à toi de même.

Rapporté par Mouslim

Le 18 Ramadan

18 رَمَضَانَ

عَنْ أُمِّ سَلَمَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ
مَا مِنْ عَبْدٍ تُصِيبُهُ مُصِيبَةٌ ، فَيَقُولُ : إِنْ أَلَى اللَّهُ وَإِنَّا إِلَيْهِ رَاغِبُونَ
اللَّهُمَّ اجْرِنِي فِي مُصِيبَتِي وَأَخْلِفْ لِي خَيْرًا مِنْهَا
إِلَّا أَجَرَهُ اللَّهُ تَعَالَى فِي مُصِيبَتِهِ وَأَخْلَفَ لَهُ خَيْرًا مِنْهَا
رواه مُسْلِمٌ

Oum Salamah qu'Allah l'agrée a dit : J'ai entendu le Prophète ﷺ dire :
Tout serviteur qui est atteint par un malheur et invoque : « Certes
nous appartenons à Allah et c'est à Lui que nous devons retourner
Ô Allah ! Récompense-moi pour ce que j'ai enduré et rétribue moi par
quelque chose de meilleur ». Allah lui donne une récompense
pour son malheur et le rétribuera par quelque chose de meilleur.

Rapporté par Mouslim

Le 20 Ramadan

20 رَمَضَانَ

عَنْ أَبِي مَالِكٍ الْأَشْعَرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ ، قَالَ رَسُولُ اللَّهِ ﷺ
الطُّهُورُ شَطْرُ الْإِيمَانِ
رواه مُسْلِمٌ

Selon Aboû Mélik al ach'arî رَضِيَ اللَّهُ عَنْهُ le Prophète ﷺ a dit :
La purification (les ablutions) est la moitié de la Foi

Rapporté par Mouslim

عن جابر رضي الله عنه قَالَ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ
 إِنَّ فِي اللَّيْلِ لَسَاعَةً، لَا يُوَافِقُهَا رَجُلٌ مُسْلِمٌ يَسْأَلُ اللَّهَ تَعَالَى
 خَيْرًا مِنْ أَمْرِ الدُّنْيَا وَالْآخِرَةِ، إِلَّا أَعْطَاهُ إِيَّاهُ
 وَ ذَلِكَ كُلُّ لَيْلَةٍ

رواه مسلم

Jébir رضي الله عنه a dit : J'ai entendu Le Prophète ﷺ dire :

Il y a certes, durant la nuit, un moment au cours duquel toute
 invocation que fait un Musulman à Allah, Exalté soit-Il, pour
 un bien de ce bas monde ou de l'au-delà, sera exaucée

Et cela chaque nuit.

Rapporté par Mouslim

عن ابن مسعود رضي الله عنه قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ ﷺ
 أَلَا أُخْبِرُكُمْ بِمَنْ يَحْرُمُ عَلَى النَّارِ ؟ أَوْ بِمَنْ تَحْرُمُ عَلَيْهِ النَّارُ
 تَحْرُمُ عَلَى كُلِّ قَرِيبٍ ، هَيِّنٍ ، لَيِّنٍ ، سَهْلٍ

رواه الترمذي

Selon Ibn Mas'oud رضي الله عنه Le Prophète ﷺ a dit :

Voulez- vous que je vous dise qui est interdit au Feu ?

Ou à qui le Feu est interdit ? Toute personne
 à l'abord facile, humble, douce et peu exigeante.

Rapporté par Attirmidhi

عن أبي هريرة رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ
 كُلُّ أُمَّتِي يَدْخُلُونَ الْجَنَّةَ إِلَّا مَنْ أَبَى
 قِيلَ : وَمَنْ يَا أَبَى يَا رَسُولَ اللَّهِ ؟ قَالَ
 مَنْ أَطَاعَنِي دَخَلَ الْجَنَّةَ، وَمَنْ عَصَانِي فَقَدْ أَبَى
 رَوَاهُ الْبُخَارِيُّ

Selon Aboû Hourayra رضي الله عنه le Prophète ﷺ a dit :

Toute ma communauté entre au Paradis sauf celui qui refuse

On dit : Et qui refuse ô Messager d'Allah ? Il dit :

Celui qui m'a obéi entre au Paradis
 et celui qui m'a désobéi aura refusé.

Rapporté par Al Boukhâri

عن أبي هريرة رضي الله عنه عَنِ النَّبِيِّ ﷺ قَالَ
 إِنَّ اللَّهَ تَعَالَى إِذَا أَحَبَّ عَبْدًا دَعَا جَبْرِيْلَ ، فَقَالَ : إِنِّي أَحِبُّ فَلَانًا فَأَحِبُّهُ
 فَيَحِبُّهُ جَبْرِيْلُ ، ثُمَّ يُنَادِي فِي السَّمَاءِ ، فَيَقُولُ : إِنَّ اللَّهَ يَحِبُّ فَلَانًا
 فَأَحِبُّوهُ ، فَيَحِبُّهُ أَهْلُ السَّمَاءِ ، ثُمَّ يُوَضَّعُ لَهُ الْقَبُولُ فِي الْأَرْضِ

رواه مُسْلِمٌ

Selon Aboû Hourayra رضي الله عنه le Prophète ﷺ a dit :

Quand Allah aime quelqu'un Il appelle Jibrîl (L'Ange Gabriel) et lui dit :

« J'aime untel, aime-le aussi ». Alors, Jibrîl l'aime puis annonce dans
 le Ciel et dit : « Allah aime untel alors aimez-le ». Les habitants du Ciel

l'aiment, puis l'acceptation lui est mise sur Terre.

Rapporté par Mouslim

عَنْ أَبِي أُمَامَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ

اقْرَأُوا الْقُرْآنَ فَإِنَّهُ يَأْتِي يَوْمَ الْقِيَامَةِ
شَفِيعاً لِأَصْحَابِهِ

رواه مسلم

Abou Oumama رَضِيَ اللَّهُ عَنْهُ a dit : J'ai entendu le Messager d'Allah ﷺ dire :

Lisez le Coran, il vient en effet intercéder le Jour de
la résurrection en faveur de ceux qui le lisaient.

Rapporté par Mouslim



عَنْ أَبِي مُوسَى رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : قَالَ لِي رَسُولُ اللَّهِ ﷺ

أَلَا أَدُلُّكَ عَلَى كَنْزٍ مِنْ كُنُوزِ الْجَنَّةِ ؟ فَقُلْتُ : بَلَى
يَا رَسُولَ اللَّهِ . قَالَ : لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ
مُتَّفَقٌ عَلَيْهِ

Abou Mouça رَضِيَ اللَّهُ عَنْهُ a dit : le Messager d'Allah ﷺ m'a dit :
Veux-tu que je t'indique un des trésors du Paradis ?

Je répondis : « Oui messager d'Allah ». Il dit :

Il n'y a de force et de puissance que par Allah.

Unanimement reconnu authentique



عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ ﷺ

الدُّعَاءُ لَا يَرُدُّ بَيْنَ الْأَذَانِ وَ الْإِقَامَةِ

رواه أبو داود و الترمذي

Anas رَضِيَ اللَّهُ عَنْهُ a dit : Le Messager d'Allah ﷺ a dit :

Les invocations entre l'appel à la prière (adhên)
et l'appel à l'accomplissement de
la prière (iqâmah) sont toutes exaucées.

Rapporté par Abou Dêwoûd et Attirmidhî



عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ

مَنْ تَطَهَّرَ فِي بَيْتِهِ ، ثُمَّ مَضَى إِلَى بَيْتٍ مِنْ بُيُوتِ اللَّهِ
لِيَقْضِيَ فَرِيضَةً مِنْ فَرَائِضِ اللَّهِ ، كَانَتْ خَطْوَاتُهُ
إِحْدَاهَا تَحُطُّ خَطِيئَةً ، وَالْأُخْرَى تَرْفَعُ دَرَجَةً

Selon Abou Hourayra رَضِيَ اللَّهُ عَنْهُ le Prophète ﷺ a dit :

Celui qui fait ses ablutions chez lui, puis se dirige vers l'une
des maisons d'Allah (les mosquées) pour y accomplir l'une
des prières obligatoires, se verra pardonner un péché pour
chaque pas et s'élever d'un degré pour le pas suivant.

Rapporté par Mouslim



عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : قَالَ رَسُولَ اللَّهِ ﷺ

مِنْ حُسْنِ إِسْلَامِ الْمَرْءِ تَرْكُهُ مَا لَا يَعْنِيهِ

رواه الترمذي

Selon Abou Hourayra رَضِيَ اللَّهُ عَنْهُ, le Messager d'Allah ﷺ a dit

Parmi les signes de la bonne appartenance
de quelqu'un à l'Islam : son abstention
de tout ce qui ne le regarde pas.

Rapporté par Attirmidhî



عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ

مَنْ أَحَبَّ أَنْ يُبْسَطَ لَهُ فِي رِزْقِهِ

وَيُنْسَأَ لَهُ فِي أَثَرِهِ فَلْيَصِلْ رَحِمَهُ

مُتَّفَقٌ عَلَيْهِ

Selon Anas رَضِيَ اللَّهُ عَنْهُ le Messager d'Allah ﷺ a dit :

Celui qui aimerait bien qu'on élargisse sa
subsistance et qu'on retarde l'échéance de sa
mort, qu'il entretienne ses liens de parenté.

Unanimement reconnu authentique

